

HTJ

10

- ஆம் வகுப்பு

நேரம் : 3.00 மணி

அரையாண்டுத் தேர்வு - 2022

தமிழ்

--	--	--	--	--	--

மதிப்பெண்கள் : 100

பகுதி-I (மதிப்பெண்கள்: 15)

15 X 1 = 15

குறிப்புகள் : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1. மேன்மை தரும் அறம் என்பது (அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
(ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
(இ) புகழ்கருதி அறம் செய்வது (ஈ) பதினாறு பெறுவதற்காக அறம் செய்வது
2. பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தியாது?
(அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் (ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல் (இ) கடல் நீர் ஒலித்தல்
(ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
3. இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது
(அ) தலைவிதி (ஆ) பழைய காலம் (இ) ஏழ்மை (ஈ) தலையில் கல் சுமப்பது
4. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
(அ) துலா (ஆ) சீலா (இ) குலா (ஈ) இலா
5. வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை.
(அ) குகைவகை (ஆ) மணிவகை (இ) கொழுந்து வகை (ஈ) இலைவகை
6. வாய்மையே மழை நீராசி - இத்தொடரில் வெளிப்படும் அணி
(அ) உவமை (ஆ) தற்குறிப்பேற்றம் (இ) உருவகம் (ஈ) தீவகம்
7. மாவைன் குன்றம் போனாலென்ன? வேலைவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாவைன் குன்றமும் வேலைவன் குன்றமும் குறிப்பவை முறையே
(அ) திருத்தணியும் திருப்பதியும் (ஆ) திருப்பதியும் திருத்தணியும்
(இ) திருப்பதியும் திருச்செந்தூரும் (ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
8. மலர்கள் தரையில் நழுவும் எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால் (ஆ) உரையில் இணைந்தால் (இ) திறக்கி முடிச்சிட்டால் (ஈ) காம்பு முறிந்தால்
9. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்குப் பொருத்தமான தலைப்பு எது?
குறிப்பு: 1. கண்காணிப்புக் கருவி அலைவு நீட்டும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
2. திறன்பேரியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குக் கருக்கமான வழியைக் காண்பிக்கிறது.
(அ) இணையம் (ஆ) மடிக்கணினி (இ) கணினி (ஈ) செயற்கை நுண்ணறிவு
10. இடைக்காலனாரின் பாடலை இடிந்தவன் இடைக்காலனாரிடம் அன்பு வைத்தவர்
(அ) அமைச்சர், மன்னன் (ஆ) மன்னன், இறைவன்
(இ) இறைவன், மன்னன் (ஈ) அமைச்சர் இறைவன்
11. கிரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நகலியல்பு, குடும்பத்தலைவிக்கு உண்டு என்பதைக் கூறும் நூல்
(அ) குறந்தொகை (ஆ) நற்றிணை (இ) புறநானூறு (ஈ) திருக்குறள்
இப்பாடலைப்படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
விசம்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையியல் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளர் சிளர்ந்த ஊழி ஊழ்ஊழியும்
12. பாடலின் ஆசிரியர்
(அ) நப்பூதனார் (ஆ) கீரந்தையார் (இ) பூதஞ்சேந்தனர் (ஈ) குலசேகராழ்வார்
13. ஊழ், ஊழ் இலக்கணக்குறிப்பு
(அ) இரட்டைக்கிளவி (ஆ) பண்புத்தொகை (இ) அடுக்குத்தொடர் (ஈ) வினைத்தொகை

HTJ 10 - Tamil Page - 1

Scanned with
CamScanner

14. பாடலில் உணர்த்தப்படும் கருத்து
(அ) தத்துவக்கருத்து (ஆ) அறிவியல் செய்தி (இ) நிலையாமை (ஈ) அரசியல் அறம்
15. விசம்பு, இசை, ஊழி- பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே....
(அ) காற்று, ஓசை, கடல் (ஆ) மேகம், இடி, ஆழம்
(இ) வானம், பேரொலி, யுகம் (ஈ) வானம், காற்று, காலம்

பகுதி-II (மதிப்பெண்கள்: 18) பிரிவு - 1

குறிப்புகள் : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். $4 \times 2 = 8$

16. வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
'வாழ்வில் தலைக்கனம்' தலைக்கனமே வாழ்வு என்று நாகூர் ருமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க
அ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.
ஆ) நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழம்பும், மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.
18. குறிப்பு வரைக: அவையம்
19. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
20. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

21. செயற்கை எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக. $5 \times 2 = 10$

பிரிவு-2 - எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

22. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
அ) மலைவாழ்வார் ஆ) முத்துப்பல்
23. அறிவேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. ஊர்ப்பெயர்களின் மருஉவை எழுதுக. அ) புதுச்சேரி ஆ) உதகமண்டலம்
25. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக. அ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்
ஆ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து
26. கலைச்சொற்கள் தருக. அ) Cultural Values ஆ) Ancient Literature
குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா பழமொழியை நிறைவு செய்க. விருந்தும்
27. தொடர்களில் உள்ள எழுவாயை செழுமை செய்க.
வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது.
28. பின்வரும் நயமிகு தொடரைப் படித்து ஏற்ற தலைப்பை எழுதுக.
நின்று விட்ட மழைதரும் குளிர் : சொட்டுச்சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர் பட்டுச் சிலிரிக்கும் உயிரினம்.

பகுதி-III மதிப்பெண்கள் (18) - பிரிவு - 1

$2 \times 3 = 6$

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.

29. காய் மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் - உவமை உணர்த்தும் கருத்து யாது?
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

அம்மாணைப் பாடல்கள் சித்தர் பாடல்கள் சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன்? யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யப் கேள்விஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச் செல்வம் பற்றி ம.பொ. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

அ) ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

ஆ) ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

இ) ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி இதனை எவ்வாறு ஈடு செய்தார்?

31. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

பிரிவு -2 - எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க . $2 \times 3 = 6$

வினா எண் 34-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

32. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்து குறளின் கருத்து என்ன?

33. பாசவர், வாசவர், பல்நிணவிலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யார்?

34. நவமணி வடக்க யில்போல்.... எனத் தொடங்கும் தேம்பாவணைப் பாடல் (அக்கது)

அருளைப் பெருக்கி.... எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்.

HTJ 10 - Tamil Page -2


பிரிவு -3 - எவையேனும் கிரண்டு வினாக்களுக்கு மட்டும் கருக்கமாக விடையளிக்கவும்.

35. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை? 2 X 3 = 6
 36. தன்மையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
 37. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க் குரிமை உடைத்தீவ் வுலகு - கிக்குறடபாவினை அகலிட்டு வாய்பாடு தருக.

பிரிவு - 4 - அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5 X 5 = 25

38. அ) தமிழகனார் தமிழையும் கடலையும் கிரட்டுறமொழியும் பாங்கினை விவாதிக்க. (அல்லை)
 ஆ) வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
 39. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவத்தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. (அல்லை)
 ஆ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நடைபணித் திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க வாழ்த்துமடல் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.



41. வீட்டு எண்: 07, பாரதியார் தெரு, சென்னையில் அரசு மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த வெற்றிச்செல்வனின் மகன் அருண்மொழி மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அருண்மொழியாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள மேல்நிலை வகுப்புச் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
 42. (அ) மாணவ நிலையில் பின்பற்ற வேண்டிய அறங்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எழுதுக. (அல்லை)
 மொழிபெயர்க்க
 (ஆ) (i) It is during our darkest moments that we must focus to see the light – Aristotle.
 (ii) Tomorrow is often the busiest day of the week – Spanish proverb.



Scanned with
CamScanner

குறிப்பு: சென்னை மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

பகுப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்கான கட்டுத்து சொல்லு. புனி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்கான முதலில் தோன்றியது. பின்னர் புனி குளிர்ச்சியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்கான கட்டுத்து. அவ்வாறு செய்த மழையால் புனி வெள்ளத்தில் அழுகியது. கால மாற்றத்தால் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கழுநாயி உயிர் தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக கிப்பொயிப்புனி ஊழிக்கான கட்டுத்து. (i) மேலுள்ள உரைப்பத்தி எதைப் பற்றி பேசுகிறது? (ii) புனி ஏன் வெள்ளத்தில் அழுகியது? (iii) உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கழுநாயி நீரைக் கருதுவன யாவை? (iv) புனி உருவான போது நெருப்புப் பந்து போல் தோன்றியது எது? (v) எவை சிதறும்படியாக ஊழிக்கான கட்டுத்து சொல்லு?

பிரிவு - 5 (மதிப்பெண்கள் - 24)

- அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். $3 \times 8 = 24$
43. அ) சங்க காலத்து அறங்கள் இன்றும் தேவையே என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தந்து விரிவாக விளக்குக. (அல்வது)
- ஆ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க்கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டி செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
44. அ) அழகிரிசாமியின் "ஒருவன் இருக்கிறான்" சிறுகதையை கருப்பொருளும் கவையும் குன்றாமல் விளக்கி எழுதுக. (அல்வது)
- ஆ) இன்றைய உரைநடைச் செழுமை பற்றி உரைநடையில் அணிநடைகள் என்னும் பாடத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
45. குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.
- அ) முன்னுரை - அரசுப்பொருட்காட்சி - அமைப்பு - பொருட்களின் கடல் - துறை - அரங்குகள் - விளையாட்டுப் பொருட்கள் - பொருட்காட்சியில் விளையும் நன்மைகள் - முடிவுரை (அல்வது)
- குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.
- ஆ) முன்னுரை - உழவுத்தொழில் - உழவர் - உழவுத் தொழிலின் இன்றியமையாமல் - உழவர்களை மதித்தல் - உணவினை வினாக்காமல் உண்ணுதல் - முடிவுரை.

மேல்நிலை வகுப்பு - சேர்க்கை விண்ணப்பம்

சேர்க்கை - எண்:

நாள்:

வகுப்பும் பிரிவும்:

1. மாணவ / மாணவியின் பெயர் :

2. பிறந்த நாள் :

3. தேசிய, இனம் :

4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் :

5. விட்டு முகவரி :

6. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு :

7. பயின்ற மொழி :

8. பெற்ற மதிப்பெண்கள் :

9. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி :

தேர்வின் பெயர் பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

அறிவியல்

சமூக அறிவியல்

மொத்தம்

10. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? :

11. தாய்மொழி :

12. சேர் விருப்பும் பாடப் பிரிவும் பயிற்று மொழியும்:

மாணவ / மாணவியின் கையெழுத்து

HTJ 10 - Tamil Page - 4



Scanned with
CamScanner

அரையாண்டுத் தேர்வு -2022, தஞ்சாவூர் மாவட்டம்

10 ஆம் வகுப்பு - தமிழ் விடைக்குறிப்பு.

- 1) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
- 2) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- 3) தலையில் கல் சுமப்பது
- 4) இலா
- 5) மணிவகை
- 6) உருவகம்
- 7) திருப்பதியும் திருத்தணியும்
- 8) தளரப் பிணைத்தால்
- 9) செயற்கை நுண்ணறிவு
- 10) மன்னன், இறைவன்
- 11) நற்றிணை
- 12) கீரந்தையார்
- 13) அடுக்குத்தொடர்
- 14) அறிவியல் செய்தி
- 15) வானம், பேரொலி, யுகம்
- 16) அன்றாடம் செங்கற்களைத் தலையில் சுமக்கும் சித்தாளின் வாழ்வு தலைக்கனமே என்கிறார்.
- 17) அ.உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது ?
ஆ. எந்நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழம்பும் மீன்கறியும் கொடுத்தனர் ?
- 18) அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி, அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு.

19) அரசர்கள் தங்கள் வரலாற்றையும் பெருமையையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினர். அதற்காகவே மெய்கீர்த்தி பாடினர்.

20) 1. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

2. நோயாளிகளுக்கு மருத்ததுவம் செய்யும் இயந்திர மனிதர்கள்.

21) செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

தியற்கை அறிந்து செயல்.

22) அ. ஏழாம் வேற்றுமைத் தொகை . மலைவாழ்வார் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர்.

ஆ. உவமைத்தொகை. முகத்திற்கு அழகு சேர்ப்பது முத்துப்பற்களே.

23) அறி+ ய்+ ஆ+ ஏன் , அறி- பகுதி. ய் - சந்தி ஆ- எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது ஏன்- தன்மைஒருமை வினைமுற்று விகுதி.

24) அ. புதுவை ஆ. உதகை

25) அ. கற்றல் ஆ. எழுத்து

26) அ. பண்பாட்டு விழுமியங்கள் ஆ. பண்டைய இலக்கியம்

27) இனிமையான வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

28) சிறுதுளியும் , சில்லென்ற காற்றும்

29) இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே மழைத்துளி இல்லாமல் பயிர் வாடிக் காய்ந்துவிட்டதைப் போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேன் என்று கருணையன் கூறியதே உவமை உணர்த்தும் கருத்து.

30) அ. திருப்பாதிரிப்புலியூர் ஞானியரடிகளிடம்

ஆ. அம்மாணைப்பாடல்கள் , சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் மூலம்

இ. கேள்வி ஞானத்தைப் பெறுவதின் மூலம் ஈடுசெய்தார்.

31) வாருங்கள், அமருங்கள், நலமாக இருக்கிறீர்களா, வீட்டில் உள்ளவர்கள் நலமா? , பழரசம் அருந்துங்கள், உணவு உண்டு செல்லுங்கள்.

32) இரப்பவர் நிலைகண்டு , இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும் என்கிறார்.

33) பாசவர் - வெற்றிலை வணிகர்

வாசவர் - நறுமணப்பொருள் விற்போர்

பல்நிண விலைஞர் - இறைச்சிகள் விற்போர்

யமணர் - உப்பு வணிகர்

34) நவமணி வடக்கு யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே.

35) வினா ஆறு வகைப்படும். அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா.

36) எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும்.

எ-கா மெய்யிற் பொடியும் விரிந்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் - வையைக் கோன்

கண்டனவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்

உண்டனவே தோற்றான் உயிர்.

37) கருமம் - நிரை, நேர் - புளிமா

சிதையாமல் - நிரை, நேர், நேர் - புளிமாங்காய்

கண்ணோட	- நேர், நேர், நேர்	- தேமாங்காய்
வல்லார்க்	- நேர், நேர்	- தேமா
குரிமை	- நிரை, நேர்	- புளிமா
உடைத்திவ்	- நிரை, நேர்	- புளிமா
வுலகு	- நிரை, நேர்.	- பிறப்பு.

38) அ.

தமிழ் - இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்

ஐம்பெருங்காப்பியங்கள்

சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தனர்.

கடல் - முத்தினை அமிழ்ந்து எடுத்தல், மூன்று வகையான சங்குகள் தருதல்,

மிகுதியான வணிகக் கப்பல்கள், நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்.

ஆ) திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்பும் சேர்ந்து ஆட்டும். இடையில் அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆட்டும்.

தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாட்டும். நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் சுட்டி பதிந்தாட்டும். காதின் குழைகள் அசைந்தாட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடுக.

39) அ.

அனுப்புநர் :

வி. கார்த்திக்,

18, கணபதி நகர்,

அஅஅஅஅ.

பெறுநர் :

நாளிதழ் ஆசிரியர்,

தினமணி நாளிதழ்,

சென்னை

ஐயா,

பொருள் : பொங்கல் மலரில் கட்டுரை வெளியிட வேண்டி கடிதம்.

வணக்கம் நான் அஅஅஅஅ கணபதி நகரில் வசித்து வருகிறேன். தாங்கள் இதழில் வெளிவந்த விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்டவாறு, உழவுத் தொழிலுக்கு வந்தணை செய்வோம் என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பியுள்ளேன். அதனைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு

வி.கார்த்திக்.

இணைப்பு : கட்டுரை

உறைமேல் முகவரி :

பெறுநர் :

நாளிதழ் ஆசிரியர்,

தினமணி நாளிதழ்,

சென்னை.

40) படம் உணர்த்தும் கருத்து

இன்றைய திறன்பேசி மாந்தரை முதுகெலும்பில்லாதவனாக மாற்றி வருகிறது. நம்மை விரட்டும் சாட்டையை அதன் கையில் கொடுத்துவிட்டு அடிமைகளாக மாறிவிட்டோம்.

வாழ்க்கை எனும் முதுகில் அதை ஏற்றிச் சவாரி செய்கிறோம்.

மனிதனே யோசி, திறன்பேசி பயன்பாட்டைக் குறை.

41)

பெயர் : அருண்மொழி

தந்தை பெயர் : வெற்றிச்செல்வன்

பிறந்த தேதி. : 16-3-2008

படிப்பு : பத்தாம் வகுப்பு

முகவரி : 07, பாரதியார் தெரு

படித்த பள்ளி. : அரசமேல் நிலைப்பள்ளி, சென்னை

பெற்ற மதிப்பெண் : 490/500.

42) பொய் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். பிறர் பொருள்களை எடுக்கக் கூடாது. நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். தீயவர்களுடன் சேரக்கூடாது.

43) அ. நோக்கமின்றி அறம் செய்வது மேன்மை தரும் - ஏணிச்சேரி முடமோசியார்.- இம்மையில் அறம் செய்வதன் பயன் மறுமையில் கிடைக்கும் - வணிக எண்ணத்தோடு உதவி செய்வது அறமாகாது.

குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன்பொதிப் பசங்குடையார் - வாய்மையே சிறந்த அறம் - வாய்மையைக் கடைப்பிடிக்கும் அரசையே மக்கள் விரும்புகின்றனர்.- பிறருக்கு உதவுதலே சிறந்த அறம் - துலாக்கோல் போல நடுநிலை மிக்க அவையங்கள் மதுரையில் இருந்தன.- இவ்வாறு சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே.

ஆ)

முன்னுரை - நோயறிதல் - ஐயம் போக்கும் இயந்திர மனிதன் - உற்ற உதவியாளர் - குழந்தை பராமரிப்பு - பெப்பர் - தீயணைப்பு - வாடிக்கையாளர் சேவை - தானியங்கி வாகனம் - முடிவுரை.

44) அ.

முன்னுரை - தாய் தந்தையை இழந்து ஆதரவற்று இருக்கும் குப்புசாமி - தாய் மாமன் வீட்டில் தங்கியிருத்தல் - வயிற்று வலியால் உழைக்க இயலவில்லை- விரட்டியடிக்கப்படல் - சித்தியைத் தேடி சென்னை வருதல் - அங்கும் ஆதரவு இல்லை- அவனை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தல் - உயிர்கள் எவ்வளவு மேலானது .அதை வீரப்பன் போல் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.

ஆ) முன்னுரை, பொருளுரை, முடிவுரை.

45) அ

அரசுப்பொருட்காட்சி - அமைப்பு - வேளாண்மை ,கல்வி, கைவினைப் பொருள் அரங்குகள் அவற்றின் சிறப்புகள்- விளையாட்டுப் பொருட்கள், பொழுதுபோக்கு காட்சிக்கூடங்கள்- பொருட்காட்சியால் விளையும் நன்மைகள் .

ஆ)

உழுவுத் தொழிலின் மேன்மை - உழுவுத்தொழில் குறித்த திருவள்ளுவரின் கருத்து - உழுவார் உலகத்தார்க்கு ஆணி - உழவின்றி உயிர்கள் இல்லை- உழுவுத் தொழிலின் இன்றியமையாமை - உழுவுத் தொழிலை மேம்படுத்தல் - உழவர்களை மதித்தல் - உழவே உயிர்.

தயாரிப்பு :

எஸ். ஜெயசெல்வன்

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)

தி.ஆ.மேனிலைப்பள்ளி, திருவிடைமருதூர்.

தொடர்புக்கு : 9443740120